

THURSDAY, NOVEMBER 8, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 26th day of October, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Lands referred to.

I.

The land commonly called or known as Dandugahawattena, situate in the village of Beralapanatara in the Morawak korale of the Matara District, in the Southern Province, containing in extent 23 acres and 36 perches, as described in the annexed certified tracing therefrom, shown as lot 97 in sheet O $\frac{10}{51, 59}$, and bounded as follows: on the north by Ambe-muluyaya belonging to D. J. W. Wanigasekera and others, Kitulapitiyahena claimed by Wikrama Narayanamestrige Don Carolis and others, Sittaragodawaturaya belonging to Wikrama Narayanamestrige Siman and others; on the east by Sittaragodawaturaya belonging to Wikrema Narayanamestrige Siman and others and the footpath from Beralapanatara to Kotapola; on the south by Dandugahawaturaya belonging to Wellappulige Babehami and others; on the west by Kapatenundeniya *alias* Ambemuluyaya belonging to Wellappulige Babehami and others.

එළි 1900 ක්වූ බන්ධනවලට යටත් වූ 26 වෙනි දින පටන් කුණාටුපාලයේ මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට හම් අයිතිවාසිකමක් තිබෙන හම් අයෙක් ඇත්නම් ඒ අත විසින් වළි 1897වන නොම්මර 1වන ආඥාපණයේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරනු ලැබූ විශේෂ මන්ත්‍රීවරයානන්දන්ගේ මාරු කන්තොරුවේදී උත්තරයෙන් ඉදිරිපිට ඇවිත් පෙනීසිට එහි ඉඩම්වලට නොහොත් ඊට ඇති හම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදුණාත්, එක් විශේෂ මන්ත්‍රීවරයානන්දන්ගේ වළි 1897වන නොම්මර 1වන ආඥාපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපූ එක් ඉඩම් එක්කෝ එහි අයිතිවාසිකමක් ගෙන ගොස් නැරඳින්නට නොයෙදුන සෑම ඉඩම් රජසන්නක ඉඩම් හැරිනට උත්තරයෙන් අත්පත ඇති ලිපිලිපිකින් උත්තරයෙන් විසින් ප්‍රකාශ කරන බව මෙයින් දැනගත යුතුයි.

ඉඩම්වල තොරතුරු. විශේෂ මන්ත්‍රීවරයානන්දන්ගේ.
ජේ. පී. ලුවිස්,

I.

දකුණු පළාතට අයිති මාරු අයිතියෙන් මාරුවන්නෝ ලේ බෙරප්පාකර හන ගම් තිබෙන මේ සමග අමුතාප සහතික සිතියමේ පෙන්නන අත්කර 23කුත් පර්චස් 36ක් කිමතරම ඇති සාමාන්‍යවසයෙන් දඩුගහවත්තේගේන සිංහ නොහොත් ඒ නමින් දැනගෙන තිබෙන O $\frac{10}{51, 59}$ සිතියමට අනුමත 97ක් පෙන්වන කිමතරම්වට මායිම—උගුරට ඩී. ජේ. ඩබ්ලිව්. වනිගසේකරට සහ නවත් අගවන්නට අයිති අඹේමුළුතොර, වික්‍රමකාරකමෙස්ත්‍රියගේ දෙන්න කරෝලිය සහ නවත් අගවල් විසින් අයිතිවාසිකම් කියන කිතුලිපියේ පෙන්වා දී, වික්‍රමකාරකමෙස්ත්‍රියගේ සිමන්ට සහ නවත් අගවන්නට අයිති සිත්තර ගොඩ වතුයාය; නැගෙනහිරට වික්‍රමකාරකමෙස්ත්‍රියගේ සිමන්ට සහ නවත් අගවන්නට අයිති සිත්තරගොඩ වතුයාය, බෙරප්පාකර සිට කොටපොලට හන අතිපාරද; දකුණට මෙල්ලප්පුලියගේ බෙහෙතමට සහ නවත් අගවන්නට අයිති දඩුගහ වතුයාය; බස්නාහිරට මෙල්ලප්පුලියගේ බෙහෙතමට සහ නවත් අගවන්නට අයිති කපානුමුදෙහිග නොහොත් අඹේමුළු තොර.

இவ்வறிவித்தலின் தி+தியாகிய 1900 ம ஞ்-த்து அற்பசிமாசம 26 ன் தி+தியிளிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரிக்கிருக்கும் காணிகளை யல்லது அக்காணிநளி லெவற் றையுட்ப் குறித்து உரித்துபேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம ஞ்-த்து முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக மாத் துறை அவரது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றி லெதையுட்ப் குறித்து யாதும் உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்த ராக தமயில் 1897 ம ஞ்-த்து முசலாம் இலக்கச் சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத் துவத்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித் தாளி வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆகனமென்று வெளியரங்கப்படுத்துவார்.


ஜே. பி. லூவிஸ்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விபரம்.

I.

தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்த்ரிக்டில் மொறவக்கோறையைச் சேர்ந்த பெறளபனாதிர என்னுங் கிராமத்திலுள்ள O $\frac{10}{51, 59}$ ம அளவுக் கடதாசியில் காணப்படும் பங்கு 97 ம பிரிவுபடி தண்டிகாவத்தேகேன யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோடணைத்திருக்கும் குறிக்கப்பட்ட உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டதும் 23 ஏக்கர் 36 பர்சஸ் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-டி. ஜே. டவ்ளிபு. வனிகசேகரம சிலபேர்களுக்கு முடைய அம்பேமுலுயாய, விக்ஷிமனூரையன மேஸ்திரீகே தெர்ன் கரோளிகம சிலபேர்களும உரித்துபேசும் கித்துலபிட்டியேகேன, விக்ஷிமனூரையன மேஸ்திரீகே சிமனும சிலபேர்களுக்கு முடைய சித்தறகொடவத்துயாய; கிழக்கு-மேற்கொல்லியவர்களுடைய சித்தறகொடவத்துயாய, பெறளபனாதிரிலிருந்து கொட்டப்பொளவுக்குப்போகும் அடிபாதை; தெற்கு-வெள்ளப்புளிகே பபேகாமியும் சிலபேர்களுக்கு முடைய தண்டிகாவத்துயாய; மேற்கு-வெள்ளப்புளிகே பபேகாமியும் சிலபேர்களுக்கு முடைய கப்பாத்தெனும் தெனிய அல்லது அம்பேமுலுயாய.



Lot 97 called Dandugahawattehena, in extent 23A. Or. 36P., situated in Beralapanatara village in the Udugaha pattu of Morawak korale.

Lot excluded.

Lot 128 called Korakoswattedeniya, situated in Beralapanatara village in the Udugaha pattu of Morawak korale.

Sheet O $\frac{10}{51, 59}$

Surveyor-General's Office,
Colombo, April 18, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.


II.

The lands commonly called or known as Godahena and Madolgasdeniya alias Kapatenumdeniya, situate in the village of Beralapanatara in the Morawak korale of the Matara District, in the Southern Province, containing in extent 7 acres 2 roods and 7 perches, shown as lots 63 and 65 in sheet O $\frac{10}{51, 59}$, as described in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by Masdeniyahena belonging to Crown, Madolgasdeniya alias Paragahadeniya belonging to Crown, and Madolgasdeniyahena claimed by Mantrige Loku Naide; on the east by Kapatenumdeniya alias Ambemuluyaya claimed by Wellappulige Babehami and others; on the south by the Kiriwane-ganga; on the west by Masdeniya belonging to Vitaranage Dineshami and others.

දකුණු පළාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවත්තෝරළේ බෙරලපනාතර ගම හම බිමක මේ සමග අළුතට සහ නික සිතියමේ පෙනෙන අත්කර 7කුත් රූඩ් 2කුත් පර්චස් 7ක් බිම්කරම ඇති සාමාන්‍යවසයෙන් ගොඩවන සහ මඩොල් ගස්දෙහික නොහොත් කපාහැනුමදෙහික කිසික නොහොත් ඒ නමින් දැනගෙන තිබෙන O $\frac{10}{51, 59}$ සිතියම පත්‍රයේ 63න් සහ 65න් පෙන්වන බිම්කවිවලට මාසිම්—උතුරට රජසන්නක මාස්දෙහියේගෙන්, රජසන්නක මඩොල්ගස්දෙහික නොහොත් පරගකදෙහික, මන්ත්‍රිගේ ලොකුනස්දේ විසින් අයිතිවැසිකම් කිසික මඩොල්ගස්දෙහියේ ගේකද; නැගෙනහිරට මඩලල් පුලියෙයි බිබ්බිකාම් විසින් අයිතිවැසිකම් කිසික කපාහැනුමදෙහික නොහොත් අබේමුච්ඛාසද; දකුණට කිරිවාලක් ගතද; බිස්නාලට විසාරනගේ දිවනස්සාසට දහ තවත් අසවවත්ට අයිති මාස්දෙහියද.

தேன் மாநாணத்தின் மாத்துறை திஸ்திறிக்கில் மொறவக் கோறளையச்சேர்ந்த பெறள பனாதற யென்னுங் கிராமத்திலுள்ள $0 \frac{10}{51, 59}$ ம அளவுக்கூடதாசியில் காணப்படும் பங்குகள் 63 ம 65 ம பிரிவுபடி கொடேகேன, மடொல்கஸ்தெனிய அல்லது கபாதெனும்தெனிய யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அலலது அடியப்படுகிற இத்தோடணைத்திருக்கும் குறிக்கப்பட்ட உறுதிப்படுத்திய டாப்பில விவரிக்கப்பட்டதும் 7 ஏக்கர் 2 றூட் 7 பர்சஸ விஸ்தாரமுள்ளது :—

எல்ல, வடக்கு-அரசாட்சிக்குள்ள மாஸதெனியேகேன, அரசாட்சிக்குள்ள மடொல்கஸ தெனிய, மந்திரிகே ளொகுனைதே உரித்துபேசம மடொல்கஸ்தெனியகேன ; கிழக்கு-வெள்ளா புளிகே பபேகாமியும் சிலபேர்களும் உரித்துபேசம கபாதெனும்தெனிய அலலது அமபேமுலு யாய; தெற்கு-கிரிவானேகங்க ; மேற்கு-வித்தாரமனகே தினெஸகாமியும் சிலபேர்களுக்கும்முடைய மாஸ்தெனிய.



Situation : Beralapanatara village in Udugaha pattu of Morawak korale.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
63 ...	Godahena ...	7 0 26
65 ...	Madolgasdeniya claimed as Kapatenumedeniya ...	0 1 21
		7 2 7

Sheet $0 \frac{10}{51, 59}$

Surveyor-General's Office,
Colombo, April 18, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.

III.

The lands commonly called or known as Ihalaarikondehena, Godahena, Irikondehena, Pettarehencatura, Gallenehena, Gallenehenadeniya, situate in the village of Beralapanatara in the Morawak korale of the Mutara District, in the Southern Province, containing in extent 65 acres and 6 perches, shown as lots 116, 135, 136, 137, and 138 in sheets $0 \frac{10}{51, 59}$ and $0 \frac{15}{3, 11}$, as described in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north by the footpath from Beralapanatara to Kotapola, Kurunduwatta sold by Crown to W. Don Juwanis (T. P. 143,729), Pinkumbura claimed by the Beralapanatara temple, Kiriwane-ganga, Mathawekumbura claimed by Wellappulige Babehami and others, Pitawilewatta alias Malhawekoratuwa claimed by Wellappulige Babehami and others, Pallewitakumbura belonging to Hewamalawige Jayan and others ; on the east by Pallewitehena belonging to Crown claimed by Vitaranage Wattuhami and others on Vitaranage extract, Udagederawatta belonging to Hewamalawige Jayanhami and others, Udagederawattekumbura belonging to ditto, Udagederawattedeniya belonging to ditto, Ilukketiyahena claimed by Vitaranage Wattuhami and others, and Batehena claimed by Wellappulige Dasan and others, which forms the village boundary of Beralapanatara ; on the south by Polgaswattehena claimed by Potumullege Andiris, Polgasmulleheniya claimed by ditto, and Wilpitadeniya claimed by ditto ; on the west by Welitolle-ehena claimed by Badalge Don Luwis and others.

ஊதுறு பரூபு அபிதி உவர டீசுதினனே மொரவனகோரலே வெரலபனாதர ஸத வல திவென மீ ஸவ அபூனாது ஸகநிக ஸீதிகமீ பவனென ஈகடர் 65 டுன் பர்வல 6ன் ஸ்திவரம ஈகி ஸாமாந்யவகசென் ஓகர ஓரீகோன்டே ஸேன, யெ லீ ஸேன, ஓரீகோன்டே ஸேன, பவநவாரீஸேநஈதுர, ஸலீலானேஸேன, ஸலீலானேஸேன டேகிக கிசன நொகோன் ஸ் நமீன் டுகவெஈ கிவென $0 \frac{10}{51, 59}$ ஸக $0 \frac{15}{3, 11}$ ஸீதிகமீ பறுயே 116, 135, 136, 137, 138ன் பவநவல ஸ்திகநிபிலபுலு உசிகி—ஓறாரு வெரலபனாதர ஸீடு கோபபலு ஸக ஈபிபார்டு, ஈகிபூவலி லீகின் விவிடீடி, டேன் பூலாகிஸ்டு விதுபு டுர்டு லீந்டு, (143,729 லீகர்டு கவிடீகிச) வெரலபனாதர பநபல லீகின் ஈகிவிசிகமீ கிசன பீனதுறுட்டு, கிர்வானே ஸக, வெலீ லீசுடீஸே வெலிஹாஸி ஸக நவின் ஈகவலீ லீகின் ஈகிவிசிகமீ கிசன பிபிலே லீந்டு நொகோன் லீலகூலே காரபூவிட, ஸேலாமலீஸே லீகின் ஸக நவின் ஈகவலீஸ்டு ஈகிவி பலீலேவிட டுறுட்டு; நடுவெஈஓர்டு விநாரணஸே ஈகீதுகீனனேஸ்டு விநாரணஸே லீனதுகாமீ ஸக நவின் ஈகவலீ லீகின் ஈகிவிசிகமீ கிசன டீசுஸநவன பலீலேலீஸே ஸேக்டு, ஸேலாமலீஸே லீகின் ஸக நவின் ஈக

Situation : Beralapanatara village in Udugaha pattu of Morawak korale.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
116	Ihalairikondehena	7	2 37
135	Godahena Irikondehena	25	0 35
136	Pettareheneatura	5	2 20
137	Gallenehena	26	1 11
138	Gallenehenadeniya	0	0 23
		65	0 6

Sheet O $\frac{10}{51, 59}$ and O $\frac{15}{3, 11}$

Surveyor-General's Office,
Colombo, May 12, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.


IV.

The land commonly called or known as Medagodellehena, situate in the village of Beralapanatara in the Morawak korale of the Matara District, in the Southern Province, containing in extent 1 acre 3 roods and 27 perches, shown as lot 132 in sheet O $\frac{10}{51, 59}$, as described in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north by Kapatenum deniya *alias* Ambemuluyaya claimed by W. Babehami and others; on the east by Dandugahawattuyaya belonging to Wellappulige Babehami; on the south by Kiriwane-ganga; on the west by the Kiriwane-ganga.

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ බෙරලපනාතර කනගම නිබෙන මේ සමග අමුතාද සහතික සිතියමේ පෙන්නන අක්කර 1කුත් රූඩ් 3කුත් පර්ච්ස් 27ක් බිම්කරම ඇති සාමාන්‍ය වසයෙන් මැදගොඩැල්ලේ හේන කිසක නොහොත් ඒ නමින් දැනගෙන තිබෙන O $\frac{10}{51, 59}$ සිතියමෙහි 132න් පෙන්නන බිම්කර්ම මාසිද්-උතුරට වෙල්ලපුලිගේ බබෙහාමි සහ තවත් අතවන්නට අයිති සපානැනුම්දෙකිස නොහොත් අහිමුළුතාසද; නැගෙනහිරට වෙල්ලපුලිගේ බබෙහාමිට අයිති දඹුගස වතුසාසද; දකුණට කිරිවානේ ගසද; බස්නාගුරට කිරිවානේ ගසද.

தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்த்ரிக்டில் மொறவக்கோற்றளையச்சேர்ந்த பெறள பனாதற என்னும் கிராமத்திலுள்ள O $\frac{10}{51, 59}$ ம அளவுக்கடதாசியில் காணப்படும் பங்கு 132 ம பிரிவுபடி மெதகொடெள்ளெகேன யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அலலது அறியப்படுகிற இத்தோடணைத்திருக்கும் குறிக்கப்பட்ட உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டதும் 1 ஏக்கர் 3 ரூட் 27 பர்சஸ் விஸதாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-வெள்ளப்புளிகே பபேகாமியும் சிலபேர்களுக்குமுடைய கபாதெனுத்தெனிய அலலது அபெமுலுயாய; கிழக்கு-வெள்ளப்புளிகே பபேகாமியுடைய தண்டுகாவததுயாய; தெற்கு-கிரிவானேகங்க; மேற்கு-கிரிவானேகங்க.



Lot 132 called Medagodellehena, in extent 1A 3R. 27P., situated in Beralapanatara village in Udugaha pattu of Morawak korale.

Sheet O $\frac{10}{51, 59}$

Surveyor-General's Office,
Colombo, May 12, 1900

S. J. C. MORE,
for Surveyor-General.